



**கோவிட் -19 (COVID-19) தொற்று பரவலை சமாளிக்கும் விதமாக, நல்ல வெள்ளிக்கிழமை (Good Friday) நாள் மற்றும் ஏப்ரல் 13 தொடங்கி, ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து சேவைகளில் மாற்றங்கள்**

ப்ராம்ப்ட்டன், ON (ஏப்ரல் 7, 2020) – கோவிட் -19 (COVID-19) தொற்று பரவலை சமாளிக்கும் விதமாகவும் தனது சமுதாய மக்களுக்கு பாதுகாப்பான சேவையை வழங்குவதை உறுதி செய்யவும், ஏப்ரல் 13, திங்கட்கிழமை முதல், அடுத்த அறிவிப்பு வரும் வரை ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து சேவைகள் பின்வருமாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

**கீழே பட்டியலிடப்பட்டுள்ள வழித்தடங்கள் பின் வரும் நேர அட்டவணைப்படி இயங்கும்:**

- **திங்கள் முதல் சனிக்கிழமை வரை** – இன்னாட்களில் மேம்படுத்தப்பட்ட சேவையில் (வழக்கமான ஞாயிற்றுக்கிழமை சேவைகளில் காலையிலும் மாலையிலும் பயணிகள் கூட்டம் அதிகமாகும் நேரங்களில் கூடுதலான பேருந்து ஓட்டங்கள் இருக்கும்; இதில் முன்பிருந்தவை போலவே வழக்கமான வார நாட்களின் பேருந்து ஓட்டங்கள் அடங்கும்) பேருந்துகள் இயங்கும்
- **ஞாயிற்றுக்கிழமை** – ஞாயிற்றுக்கிழமை சேவையின்போது பேருந்துகள் ஓடும், இதில் ரத்து செய்யப்பட்ட சேவைகளும் அடங்கும்
- 501 ஸூம் க்வீன் (ஹைவே 7 லிருந்து வாஹன் மெட்ரோபொலிட்டான் சென்டர் வரை மட்டும்)
- 502 ஸூம் மெயின்
- 511/511A ஸூம் ஸ்டீலெஸ்
- 1 க்வீன்
- 2 மெயின்
- 3/3A மெக் லாலின்
- 4/4A ச்சிங்க்வாகவ்ஸி
- 5 பொவையர்ட்
- 6 ஜேம்ஸ் போட்டர் – கூட்டம் அதிகமுள்ள நேரத்திலான சேவை மட்டும், மற்றும் ஞாயிற்றுக்கிழமை சேவை கிடையாது
- 7/7A கென்னடி
- 10 இண்டஸ்ட்ரியல் – திங்கள்-வெள்ளி சேவை மட்டும்
- 11/11A ஸ்டீலெஸ்



- 14/14A ட்டோர்ப்பரம்
- 15 ப்ரமலியா
- 18 டிக்ஸீ
- 20 ஈஸ்ட் இண்டஸ்ட்ரியல் – திங்கள்-வெள்ளி சேவை மட்டும்
- 23 ஸாண்டல்வுட்
- 26 மவுண்ட் ப்ளஸெண்ட் – மாலை 7 மணி வரையிலான சேவை மட்டுமே, ஞாயிறு சேவை கிடையாது
- 29 வில்லியம்ஸ் பார்க்வே – கூட்டம் அதிகமுள்ள நேரத்திலான சேவை மட்டும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை சேவை கிடையாது
- 30 ஏர்போர்ட் ரோடு
- 31 மெக்வீன் – கூட்டம் அதிகமுள்ள நேரத்திலான சேவை மட்டும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை சேவை கிடையாது
- 50 கோர் ரோட்
- 51 ஹியர்ஃபோர்ட் - கூட்டம் அதிகமுள்ள நேரத்திலான சேவை மட்டும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை சேவை கிடையாது
- 53 ரே லாஸன் (ஞாயிற்றுக்கிழமை சேவை கிடையாது)
- 56 கிங் நோல் (ஞாயிற்றுக்கிழமை சேவை கிடையாது)
- 60 மிஸ்ஸிஸ்சாகா ரோடு – திங்கள் முதல்-வெள்ளி வரை கூட்டம் அதிகமுள்ள நேரத்திலான சேவை மட்டும் மற்றும் சனிக்கிழமை/ஞாயிற்றுக்கிழமை சேவை கிடையாது
- 115 ஏர்போர்ட் எக்ஸ்ப்ரஸ்

ரத்து செய்யப்பட்ட வழித்தடங்கள் அடங்கிய பட்டியலை பார்க்க வருகை தரவும்:

[www.bramptontransit.com](http://www.bramptontransit.com) .

கூடுதல் பயணிகளை ஏற்றிக்கொள்ளவும், உடல்ரீதியான சமூக விலகல் பழக்கங்களுக்கு ஆதரவாக இருக்கவும், தொடர்வண்டி போன்ற ஸலும் ஆர்ட்டிகுலேட்டட் பேருந்துகள் பிற வழித்தடங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படலாம்.

ப்ராம்ப்ட்டன் பேருந்து சேவையில் கூட்டம் அதிகமுள்ள வழித்தடங்களுக்கு கூடுதல் வண்டிகளை மறு ஒதுக்கீடு செய்வதற்காகவே இந்த மாற்றங்கள் செய்யப்படுகின்றன; உடல்ரீதியான சமூக விலகல் பழக்கத்தைக் கடைப்பிடிக்கச் செய்வதற்கு உதவியாக, பேருந்துகளில் இருக்கும் இருக்கைகளின் எண்ணிக்கையில் பாதியளவுக்கே பயணிகள் ஏற்றிக்கொள்வதற்காகவுமே இந்த ஏற்பாடாகும். எங்களிடம் இருக்கும் வண்டிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நகரின் அனைத்து பகுதிகளிலும் போதுமான பேருந்து வசதிகளை பொதுமக்கள் உபயோகித்துக்கொள்வதை உறுதி செய்வதுமே எங்கள் குறிக்கோளாகும்.



### நல்ல வெள்ளிக்கிழமை (Good Friday) தினத்திற்கான சேவை – ஏப்ரல் 10

ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து நிறுவனமானது, நல்ல வெள்ளிக்கிழமை (Good Friday) அன்று குறைந்த அளவிலான ஞாயிறு/விடுமுறை நாட்களில் வழங்கப்படும் சேவையை வழங்குவார்கள். வழித்தட சேவைகள் ரத்து உள்ளிட்ட, குறைக்கப்பட்ட ஞாயிறு/விடுமுறை நாள் சேவை பற்றிய விவரங்கள் இங்கு கிடைக்கும்: [www.bramptontransit.com](http://www.bramptontransit.com).

தொடர்புக்கான மையமானது, பயணிகளுக்கு உதவி செய்வதற்கென காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சேவை செய்யும் மற்றும் உதவி புரியும். தொடர்புக்கான எண் 905.874.2999.

ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து சேவை அலுவலகங்கள் மற்றும் பேருந்து முனையங்களில் வாடிக்கையாளர் கவுண்டர்கள் பொதுமக்கள் அணுக முடியாமல் மூடியிருக்கும்.

### கோவிட் -19 (COVID-19) தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள்

மேம்படுத்தப்பட்ட கால அட்டவணைப்படி பேருந்துகளைத் தூய்மைப்படுத்தி அவற்றில் கிருமிநாசினி தெளிக்கும் வேலை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு 48 மணிக்கொரு முறை பேருந்துகளின் அனைத்து பரப்புகள், இயக்குபவர் அமருமிடம் மற்றும் அனைத்து இருக்கைகளையும் கிருமிநாசினி தெளித்து சுகாதாரமாக வைப்பதே ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து சேவையின் இலக்காகும். தற்சமயம் பேருந்துகள் அனைத்தும் 24 மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமிநாசினி தெளிக்கப்படுகின்றன. பேருந்து முனையங்கள் மற்றும் நிறுத்தங்களில் உள்ள மேற்பரப்புகளும் கூட தினசரி அடிப்படையில் தூய்மைப்படுத்தி கிருமிநாசினி தெளித்து சுகாதாரமாக வைக்கப்படும். பேருந்து பயணியர் தங்கள் கைவசம் தமது உபயோகத்திற்காக இதுபோன்ற கிருமி நாசினி, கைகளைக் கழுவும் சுகாதார பொருட்களை வைத்திருந்து தங்கள் கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆபத்துக்களைக் கண்காணிப்பதற்காக, பீல் பப்ளிக் ஹெல்த் (Peel Public Health) மற்றும் ப்ராம்ப்ட்டன் நகர அவசரகால நடவடிக்கைகளுக்கான அலுவலகம் (Brampton Emergency Measures Office) ஆகியோருடன் சேர்ந்து ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் நெருக்கமாக பணியாற்றி வருகிறது. வாடிக்கையான புது தகவல்களுக்காக வருகை புரியவும்: [www.brampton.ca/covid19](http://www.brampton.ca/covid19) மற்றும் சேவை பற்றிய புதுத் தகவல்களுக்கு வருகை புரியவும்: [bramptontransit.com](http://bramptontransit.com) அல்லது @bramptontransit ஐ ட்விட்டரில் பின்பற்றவும். கேள்விகள் ஏதுமிருந்தால், ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து சேவைக்கான தொடர்பு மையத்தை 905.874.2999 என்ற எண்ணில் அழைத்து கேட்கலாம்.

-30-

**ஊடக தொடர்பு**

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | [Monika.Duggal@brampton.ca](mailto:Monika.Duggal@brampton.ca)